



पेंशन निधि विनियामक और विकास प्राधिकरण  
Pension Fund Regulatory and Development Authority  
A Public awareness initiative on old-age income security

### छायावृक्काल तीट्टमिलुम् मुतलींदु चेयवतुम्

इन्तीयाविल् ऊतीयम् बेप्रुम् ऊप्रियर्कगिल् 13% मट्टुमे मुरेह्पप्त्याण छायावृक्काल तीट्टमिलुम् बेप्रुम् निलेलिल् उल्लानर्. एनावेवे, छायावृक्कालत्तेत कीरमामिन्नरि अनुपविप्पत्तर्काक नींकल्ल तेहाटर्न्तु चेमित्तु, मुतलींदु चेय्य वेण्टियिरुक्किऱतु.

छायावृक्काल मुरेह्यिल् तीट्टमिलुम् मुतलींदु चेयवतु रिट्टेटयर्मेमेन्ट्टुक्काक तीट्टमिलुवत्तिल् ऊरुन्कीजेन्नन्त पत्तुतीयाकुम्. ऊरुवर् एव्वलावु पुत्ततीसालित्तनमाक, इटेविटामल् मुतलींदु चेय्किऱार् एन्पत्तेप बेपारुत्तेत नींन्टकालप पोक्किल् अवरिन्न नितीवस्ती ऊरुक्कुम्.

छायावृक्काल तीट्ट तीट्ट काक मिकवुम् विवेकमाकवुम्, कट्टुप्पाट्टुनुम्, तीयाकन्कल्ल चेय्तुम्, बेपारुमेयुत्तुम्, इटेविटामल् तीट्टन्कलेत्त हीट्ट वेण्टियुल्लातु.

### एन्पिएस- ऊरु मनीप्पुमिक्क रिट्टेटयर्मेमेन्ट्ट पिलाअन्न गुरुक्केल

तेहाटर्न्तार्पोल् कट्टुप्पाटाण मुरेह्यिल् ऊरुवृक्काक चेमित्तु, पणीक्काल छायावृक्कुप्प पिन्ततेय वाप्पक्केक्काक नितीवस्तीय ऊरुवाक्कुवत्तुताण एन्पिएस- रिट्टेटयर्मेमेन्ट्ट पिलाअन्निन्न अट्टप्पत्तेत नेन्कक्कम्.

### नींन्टकालपिलाअन्निवाय्यप्प

उंक्कालुत्तेय मुतलींदुकल्ल बेपरुक्कुवत्तर्कुम् वलर्वत्तर्कुम् पोतुमाण काल अवकाशम् तरुम् वकेयिल् एन्पिएस वाद्वमेक्कप्पत्तुल्लातु.

### इप्रकलेक्क कलेवतु

छायावृक्कालत्तुक्काक नींकल्ल चेमिक्कुम्पोतु बेपातुवाक मित्तमाण अलवत्ताण इटर्कलेए एर्पीर्कल्ल एन्पत्तेप पुरिन्तुकेलाण्टु एन्पिएस ऊरुवाक्कप्पत्तुल्लातु.

### आहाय एतीर्पार्प्प

एन्न आहायम् किटेक्कुम् एन्पत्तुताण एन्त ऊरु मुतलींदेटयुम् तुताण्टुम् चक्कीयाकुम्. नींन्टकालत्त तवणेजेकलिल्लताण यत्तार्त्तमाण आहायम् एन्न एन्पत्तेत्त तीर्माणिक्क मुद्युम्. कुरुक्कीय कालंकलिल् आहायम् ऊरावृक्कुत्तताण इरुक्कुम्. एन्पिएस ऊरु नींन्टकाल तीट्टम् एन्पत्ताल इन्तक केकालंकलेय उन्नर्वप्पुर्वमाकप्पिन्पर्न्नकिऱतु.

### नुन्नुक्कमाण मतीप्पिं

एन्पिएस तीट्टत्तिन्कीप्प, एल्ला नेरुक्कलिलुम् उंक्कालुत्तेय नलाण्कलेप्प बातुकाप्पत्तर्काक तेहाटर्न्तु, नुन्नुक्कमाकक कलेक्काणिक्कप्पत्तुकिऱतु.



एन्न वतु ऊरुनाल नींकल्ल निम्मिलिल् अमर्न्तीट  
उत्तवुम् नींन्टनेन्टुम् कालत्तुक्कुम् ग्रन्प  
नींकल्ल नट्टुवेवत्त मरक्कल्लन्नु!!!!



...इन्न यिऱक्कुम् 100 मिलियन्कुम्  
अतीकमाण इन्तीयर्कल  
80 वयतुक्कु अप्पालुम् वसिप्पार्कल...

### एन NPS?

- तुरेवान चेलविलान पालिचि
- तनीनपर्कगुक्कुम्, ऊप्रियर्कगुक्कुम्, निरुवणान्कगुक्कुम् वरिष्चलुके
- कवर्स्सिकरमान मार्केकट्टुटेन तेहाटर्पुत्तेय आहायन्कल
- बातुकाप्पाणतु, उरुतीयाणतु, एनीतिल मार्हरक्कृष्टयतु.
- अनुपवम मिक्क बेन्व्हन्स ओपन्स निरुवणत्तिनाल तेहाम्मिल्लुरेह्पप्ति निरुवकिक्कप्पबेवतु.
- इतेत ऊमुंकुप्पत्तुवतु नाटाण्मुन्नर्च कट्टत्तिनाल अमेक्कप्पत्त PFRDA.

### NPS एन्नाल एन्न?

मिकवुम तीरमेयाण, तेहाम्मिल्लुर्प्प मुरेह्पप्ति इयान्कक्कृष्टय मुरेह. इतिल इन्न नींकल्ल चेमिक्कुम् चिऱुतेहाके उंक्कालुत्तेय वाप्पक्केयिल चेकल्ल इन्निंग्चिल तेवेप्पत्तुम नितीये उरुवाक्क उत्तवकिऱतु.

### यार् चेरलाम्?

नींकल्ल चेरलाम्-अत्तर्कु नींकल्ल पिन्वरुम एतावतु ऊन्नाक इरुक्क वेण्टुम:

- इन्तीयक्कुमेकन्स; वसिप्पवर् अल्लतु वसिक्कातवर्
- वयतु; चेरुम तेतीयिल 18 मुतल 60 वयतु
- सम्पलाम बेप्रिकिऱवर् अल्लतु क्यातेहाम्मिल चेय्वेवर्

### नाअन NPS अक्कवेण्ट एन्कु तीरक्कलाम्?

PFRDA अंक्कीकारम बेप्र एन्त ऊरु पायिण्टेस आैप्प पिरसन्स-सर्वेस पुरवेवटर (POP-SP).

NPS प्रथम येलुम अर्थयवुम & उंक्कालुक्कु अरुकील उल्ला POP-SP प्रथम अर्थ अम्मुन्कल्ल कट्टणमिल्ला एन्न

**1800 110 708**  
OR

**SMS NPS to 56677\***

\*स्टाण्टर्टु कट्टणत्तीर्कु उप्पत्ततु

OR  
वलेत्तलाम

[www.pfrda.org.in](http://www.pfrda.org.in)